



(எட்டாவது பாராளுமன்றம் - மூன்றாவது கூட்டத்தொடர்)

இல. 22.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

1/'18

கௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள, இலங்கை கல்வி நிர்வாகச் சேவையின், இலங்கை பாடசாலை அதிபர் சேவையின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அலுவலர் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) தற்போது மேற்படி சேவைகளில் சேவையில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iii) இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்படி ஒவ்வொரு சேவையிலும் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு எடுக்கின்ற நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2.

64/'18

கௌரவ தயாசிநி ஜயசேகர,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பொது மன்னிப்புப் பெற்று விடுதலையான கைதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப யாது;
- (iii) மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்ட காலப்பகுதியில் நடைமுறைப் படுத்தப்பட்ட, 4 அல்லது 8 வருட காலப்பகுதியை மீளாய்வு செய்வதன் மூலம், மரண தண்டனைக்கு உட்பட்டதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் செயன்முறை தற்போதும் நடைமுறையில் உள்ளதா என்பதையும்;
- (iv) இல்லையெனில், இதற்கான காரணம் யாது என்பதையும்;
- (v) மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்கையில், அவர்களையும்விட அதிக காலம் இத்தண்டனையை அனுபவித்த நன்னடத்தை கொண்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;
- (vi) ஆமெனில், இதற்கான காரணம் யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

3.

112/ '18

கௌரவ சமிந்த விஜேசிற்றி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊவா மாகாண சபையில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் SIN/B/AG/KI/2017/02 ஆம் இலக்க மற்றும் 2017.04.20 ஆம் திகதிய புலனாய்வு அறிக்கை ஊவா மாகாண பிரதான செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இவ்வறிக்கையில் ஊவா மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை புத்தகப் பைகள் வழங்கப்பட்டமை தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ள 4(ஆ)(i) தொடக்கம் (vii) வரையான பந்திகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள விடயங்களை இச்சபையில் சமர்ப்பிப்பாரா;
- (ii) இந்த வெளிப்படுத்தல்கள் தொடர்பில் (ஆ) (i) தொடக்கம் (v) வரை மேற்கொள்ளப்பட்டுள்ள அவதானிப்புகளை சமர்ப்பிப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

201/ '18

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம் போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC),
- (i) இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒளடதங்களின் வகைகளின் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை;
- (ii) அரசு துறைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒளடதங்களின் பெறுமதி;
- (iii) திறந்த சந்தையில் விற்பனை செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒளடதங்களின் பெறுமதி;
- ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPMC)
- (i) உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஒளடதங்களின் வகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் சந்தைப் பெறுமதி;
- (ii) உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஒளடதங்களில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒளடதங்களின் பெறுமதி மற்றும் திறந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ள ஒளடதங்களின் பெறுமதி;
- ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

5.

226/ '18

கௌரவ விஜித ஹேரத்,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை சதொச கம்பனியின் அமைப்பு அகவிதியின் பிரகாரம் பணிப்பாளர் சபையில் தொழிற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவர் உள்ளடங்குகின்றாரா என்பதையும்;
- (ii) அக்கம்பனிக்கான அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் தொழிற்பாட்டுப் பணிப்பாளர் பதவியொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
- (iii) 2010.01.10 ஆம் திகதி தொடக்கம் 2015.01.10 ஆம் திகதி வரை மேற்படி கம்பனியின் தொழிற்பாட்டுப் பணிப்பாளராக ஒருவர் பணியாற்றியுள்ளாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை சதொச கம்பனி தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் காணப்பட்ட அதன் பங்குதாரர்களின் பெயர்கள் யாவையெனவும்;
- (ii) அக்கம்பனியின் ஆரம்பம் தொடக்கம் 2015.01.10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொதுத் திறைசேரியின் செயலாளரைப் பிரதிநிதித்துவம் செய்து பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களாகப் பணியாற்றிய உத்தியோகத்தார்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6.

235/ '18

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) குருநாகல் தொடக்கம் தம்புள்ளை வரையில் நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை காரணமாக தம்புள்ளை பிரதேசத்தில் காணிகளை இழப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) இவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுப்பதில் பெரும் பிரச்சினை தோன்றியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (iv) ஆமெனின், மேற்படி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

7.

244/ '18

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மொணறாகலை மாவட்டத்தின் மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அடையாளம் காணப்பட்ட தொல்பொருளியல் இடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;
- (ii) அப்பிரிவில் அகழ்வுகள் மேற்கொள்ளப்படாத எனினும், அடையாளம் காணப்பட்ட தொல்பொருளியல் இடங்கள் அமைந்துள்ளனவா;
- (iii) ஆமெனில், அவை யாவை;
- (iv) மேற்படி பிரிவில் அமைந்துள்ள தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த ரஜமகா விகாரைகளின் எண்ணிக்கை எவ்வளவு; அது பற்றிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பாரா;
- (v) மேற்படி தொல்பொருளியல் இடங்களின் பேணல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

8.

316/ '18

கௌரவ தாரக்க பாலசூரிய,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கேகாலை உப வீதியின் 3 ஆம் கட்டத்தின் கீழ் சுனீகரித்துக் கொள்ளப்பட்டுள்ள காணிகளுக்கு அரசாங்கத்தினால் ஒரு சில குடியிருப்பாளர்களுக்கு நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) எனினும், அவ்வாறு சுனீகரித்துக் கொள்ளப்பட்ட கேகாலை, பண்டாரநாயக்க மாவத்தை, இலக்கம் 145 இல் வசிக்கின்ற போகஹலந்த குடும்பத்தவர்களுக்கு உரித்தான காணிக்கு ரூபா 2,375,750/- தொகையை செலுத்துவதற்கு, காணி கொள்ளல் மீளாய்வுச் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) எனினும், இதுவரை மேற்படி நட்டஈட்டுத் தொகை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) போகஹலந்த குடும்பத்தின் தந்தை மற்றும் சகோதரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதுடன், தற்போதைக்கு அக்குடும்பத்தில் பெண்கள் மாத்திரம் எஞ்சியிருப்பதனால், இது தொடர்பில் கருணை அடிப்படையில் ஆராய்ந்து சட்டபூர்வமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நட்டஈட்டுத் தொகையை துரிதமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

9.

318/ '18

கௌரவ சிசிர ஜயகொடி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் என்ற அடிப்படையில் கல்விச் சேவையில் பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி விடயத்தின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு விதப்புரை செய்யப்பட்டுள்ள கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர்கள் என்பன யாவை என்பதையும்;
- (iii) அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களென விதப்புரை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தவர்கள் யாவர் என்பதையும்;
- (iv) அக்குழுவின் அங்கத்தவர்களும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் என்ற அடிப்படையில் பதவி உயர்வுகளுக்காக விதப்புரைகளைப் பெற்றுள்ளாரா என்பதையும்;
- (v) ஆமெனில், அக்குழுவின் அங்கத்தவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக விதப்புரை செய்யப்பட்டுள்ள பதவி உயர்வுகள் யாவையென்பதையும்;
- (vi) அப்பதவி உயர்வுகளின் காரணமாக கல்விச் சேவையானது பாராதாரமான வீழ்ச்சிக்கு உள்ளாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல் ஏன்?

10.

321/'18

கௌரவ இஷாக் ரஹுமான்,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2012 ஆம் ஆண்டு பலாகல பிரதேச செயலாளர் பிரிவில், பலாகல-நேகம்பஹ வீதியில் ஆரம்பிக்கப்பட்ட “விஜயகம்” படைவீரர் கிராமம் 2013 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) மேற்படி கிராமத்தில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவதன் காரணமாக கிராமத்தில் வசிப்பவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கூட மிகவும் அபாயகரமான நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;
- (iii) மேற்படி கிராமத்தைச் சுற்றி யானை வேலியொன்றை நிர்மாணிக்க பிரேரிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) கிராமவாசிகளின் பாதுகாப்புக்காக துரிதமாக யானை வேலியொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

11.

349/'18

கௌரவ முஹம்மது நசீர்,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள காதி நீதிமன்ற வலயங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி வலயங்களிலுள்ள காதி நீதிபதிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு காதி நீதிபதியும் நியமிக்கப்பட்ட திகதி மற்றும் நியமனக் காலம் நிறைவுபெறும் திகதி யாதென்பதையும்;
- (iv) மேற்படி ஒவ்வொரு காதி நீதிபதியினதும் கல்வி, தொழில்சார் மற்றும் ஏனைய தகைமைகள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) மேற்படி சட்டத்தின் கீழ் காதி நீதிபதிகளை நியமிக்கும்போது பரிசீலனை செய்யப்படும் கல்வி, தொழில்சார் மற்றும் ஏனைய தகைமைகள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

12.

377/'18

கௌரவ ஜயந்த சமரவீர,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2017 மே 27 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் முழுமையாக, பகுதியளவில் மற்றும் சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ள தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
- (ii) மேற்படி தொழில்முயற்சி இடங்களின் எண்ணிக்கை, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைய தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
- (iii) மேற்படி தொழில்முயற்சிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் மற்றும் சுயதொழில்வாய்ப்புக்கள் என்ற வகையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
- (iv) மேற்படி தொழில்முயற்சிகள் விலங்கு வளர்ப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் ஏனையவை என்ற வகையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) அவ்வாறு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் அழிவடைந்த தொழில்முயற்சிகள் உரித்தான ஆட்களின் பெயர், முகவரி, சேதத்தின் மதிப்பீட்டுப் பெறுமதி, மேற்படி தொழில்முயற்சி அமைந்துள்ள கிராம அலுவலர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றை தனித்தனியே சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (ii) கனத்துறை மாவட்டத்தில் அவ்வாறு சேதமடைந்த தொழில்முயற்சிகளுக்கு இன்றளவில் அரசு நட்பு செலுத்தியுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், நட்பு கிடைத்த தொழில்முயற்சியாளரின் பெயர், முகவரி தொழில்முயற்சி மற்றும் செலுத்தப்பட்ட நட்புத் தொகை தனித்தனியே யாது என்பதையும்;
- (iv) கனத்துறை மாவட்டத்தில் தற்போது நட்பு செலுத்தப்பட்டுள்ள தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் மொத்த நட்புத் தொகை யாது என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

13.

379/ '18

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மீதொட்டமூல்களுக்கு மேலதிகமாக, உள்ளூராட்சி மன்றங்களினால் அகற்றப்பட்டு தற்போது உருவாகியுள்ள குப்பை மேடுகள் யாவை என்பதையும்;
- (ii) அவை உரித்தான உள்ளூராட்சி மன்றங்கள் யாவை என்பதையும்;
- (iii) தற்போது மேற்படி குப்பை மேடுகளில் காணப்படுகின்ற குப்பைகளின் அளவு யாது என்பதையும்;
- (iv) இவற்றில் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற குப்பை மேடுகள் உள்ளனவா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இவ்வாறான குப்பை மேடுகளுக்கு மென்மேலும் குப்பைகளை அகற்றி அவை வளர்ச்சியடைவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுகின்றதா என்பதையும்;
- (ii) இன்றேல், அதற்காக உள்ளூராட்சி அமைச்சரின் கீழ் ஏதேனுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அவை யாவை என்பதையும்;
- (v) தற்போது ஏதேனும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பின், அதன் முன்னேற்றம் யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

14.

383/ '18

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2019 ஆம் ஆண்டிலோ அல்லது அண்மித்த காலத்திலோ லாஓஸ் குடியரசுக்கு வருகின்ற இலங்கையருக்கு விமான நிலைய வீசா (on arrival visa) வழங்க வேண்டாமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி கோரிக்கை இராஜதந்திர ரீதியில் நியாயமானதா என்பதையும்;
- (iv) இலங்கை அரசாங்கம் வேறு நாடுகளிடமும் இவ்வாறு கோரியுள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், அந்த நாடுகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

15.

411/'19

கௌரவ நிஹால் கலப்பத்தி,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதுவரித் திணைக்களத்தின் கீழ் அமைக்கப்பட்ட உற்பத்தி வரிப் பிரிவில் பணியாற்றுவதை மதுவரி பரிசோதகர்கள் நிராகரித்துள்ளனர் என்பதையும்;
- (ii) ஆகவே, அச்சட்டத்தில் மதுவரி பரிசோதகர் சேவைக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உப பரிசோதகர்களை மதுவரி பரிசோதகர் சேவைக்கு பதவி உயர்த்தும் பொருட்டு நிதிப் பிரமாணம் 71 இன் கீழ் 10 மதுவரி பரிசோதகர் பதவிகள் வரவு செலவுத் திட்ட பணிப்பாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) அங்கீகரிக்கப்பட்ட மேற்படி பதவிகளை, மதுவரித் திணைக்களத்தின் உற்பத்தி வரி பிரிவில் இணைக்கப்பட்டுள்ள உப பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் பூர்த்திசெய்ய நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அங்கீகரித்துள்ளார் என்பதையும்;
- (iv) சோதனை ஒன்றின் மூலம் பதவி உயர்வு வழங்கி மேற்படி 10 பதவிகளை நிரப்ப அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) (i) உற்பத்தி வரி உப பரிசோதகர்களுக்கு மது வரி பரிசோதகர் பதவிக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) அவ்வாறாயின், அந்த நபர்கள் பெயர்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல் ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது

சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தல்

1.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— ஒதுக்கீடு,— 2019 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டுநிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாள்கையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயல்பு செய்வதற்கும்; திரட்டுநிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

பிரேரணை முன்னறிவித்தல்கள்

2.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வுகள்,— 8 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், இன்றைய தினம் சபை அமர்வு நேரம் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.30 மணி வரை இருக்குமாக. பி.ப. 2.00 மணிக்கு 8(5) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை தொழிற்படுமாக. பி.ப. 7.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

3.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அலுவல்கள்,— 38 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையிலுள்ள “தலா இரண்டு கேள்விகள் வீதம் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும்” எனும் சொற்றொடருக்குப் பதிலாக “அரசாங்கத்திற்கு ஒரு கேள்வியும் எதிர்க்கட்சிக்கு மூன்று கேள்விகளும்” எனும் சொற்றொடரை இடுவதன் மூலம் இந்நிலையியற் கட்டளை நிகழும் கூட்டத்தொடரின் போது தொழிற்படுமாக.

4.

பாராளுமன்ற சபை முதல்வர்,— பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,— 115 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2019 சனவரி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல், 2019 சனவரி 25 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் பத்தொன்பது (19) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

5.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்,— 112 (1) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் 2019 சனவரி 25 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு 2019 சனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முப்பத்தொரு (31) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு மேலதிகமாக பின்வரும் ஐந்து (05) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-

1. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3. பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொதுவழங்கல் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5. விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்,— தவறாளர்களை ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தவறாளர்களை ஒப்படைத்தல் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஒக்டோபர் 02 ஆம் திகதிய 2091/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.10.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

* 2.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்,— கடன் இணக்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— (81 ஆம் அத்தியாயமான) கடன் இணக்கக் கட்டளைச் சட்டத்தின் 63 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அக்கட்டளைச் சட்டத்தின் 6 ஆம் மற்றும் 10 ஆம் வாசகங்களின் கீழ் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 சனவரி 03 ஆம் திகதிய 2104/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2019.01.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 3.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்,— தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் கட்டளை அறவீடுகளை திருத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூன் 07 ஆம் திகதிய 2074/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.09.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 4.

நீதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 1),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 12 ஆம் திகதிய 2079/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2019.01.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 5.

நீதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 2),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 17 ஆம் திகதிய 2080/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2019.01.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 7

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 8.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 9.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 10.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 31.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம்அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2, 12, 22 மற்றும் 25 ஆம் பிரிவுகளின்கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஒக்டோபர் 03 ஆம் திகதிய 2091/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2019.01.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மதுவரி அறிவித்தல் இலக்கம் 12/2018)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 32.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்,— நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இல.1),— 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 58 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 39 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களை தற்காலிகமாக பதிவுசெய்தல் தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2085/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2019.01.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 33.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்,— நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இல. 2),— 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 58 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 38 ஆம் பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிர்மாண வேலைக்கான நடவடிக்கைமுறைகள் மற்றும் தராதரங்கள் தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2085/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2019.01.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 34.

அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (2) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 செப்டம்பர் 25 ஆம் திகதிய 2090/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2019.01.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 35.

கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் — குழு ஆய்நிலை.

* 36.

இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 37.

பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 38.

காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 39.

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 40.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 41.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வுளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்,— அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) உறுப்புரையின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஆக்கப்பட்டு 2017 திசம்பர் 04 ஆம் திகதிய 2048/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.01.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 42.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (இல.1),— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 25 ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 சனவரி 18 ஆம் திகதிய 2054/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.05.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமா.

(மதுவரி அறிவித்தல் இலக்கம் 04/2018)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 43.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (இல.2),— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் வருடாந்த மதுபான உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 திசம்பர் 11 ஆம் திகதிய 2049/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.03.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமா.

(மதுவரி அறிவித்தல் இலக்கம் 1004)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 49.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2015),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) பிரிவின் கீழ் 2017.11.11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.21 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அபிதானியின் அவதானிப்பு உள்நாடகமான அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமா.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.03.06 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 50.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— இலங்கை சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2014),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) பிரிவின் கீழ் 2017.08.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட சுயாதீன கணக்காய்வாளர்களின் அவதானிப்பு உள்ளடங்காதவகை இலங்கை சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.09.21 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 51.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2012),— 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 31 வது வாசகத்தின் கீழ் 1977.10.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அபித்தியின் அவதானிப்பு உள்ளடங்கலான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுகை.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.11.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 52.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 31 வது வாசகத்தின் கீழ் 2017.12.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அறிக்கையின் அவதானிப்பு உள்ளடங்கலான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.03.20 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 53.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 31 வது வாசகத்தின் கீழ் 2017.12.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்தக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிகாரியின் அவதானிப்பு உள்ளடங்கலான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படும்படி.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.03.20 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 54.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் II ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் 2017.10.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்பு உள்ளடங்கலான, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.02.20 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 55.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— இலங்கைப் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2016),— இலங்கைப் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கான 1987 இன் 36 ஆம் இலக்கச் சட்டத்தின் 37(2) பிரிவின் பிரகாரம், 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13(1) பிரிவின் கீழ் 2017.12.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலாக தயாரிக்கப்பட்ட இலங்கைப் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.02.20 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 56.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,— ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை (2014),— 2005 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபைச் சட்டத்தின் 29(5) ஆம் பிரிவிற்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் 2016.08.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 57.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,— தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2013),— 1994 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திச் சட்டத்தின் 40(3) ஆம் பிரிவிற்கமையவும் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரமும் 2016.06.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 58.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,—
தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2013),— 1994 ஆம் ஆண்டின் 11 ஆம்
இலக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திச் சட்டத்தின் 40(3) ஆம்
பிரிவின்கமையவும் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரமும் 2016.07.05
ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக
தயாரிக்கப்பட்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேசிய
விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால்
2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 59.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,—
தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2014),— 1994
ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திச் சட்டத்தின்
40(3) ஆம் பிரிவின்கமையவும் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரைக்கமையவும்
2017.03.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த
வருடத்துக்கான தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள்
உள்ளடங்கலான தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால்
2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 60.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,—
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2014),— 1994 ஆம்
ஆண்டின் 11 ஆம் இலக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திச் சட்டத்தின் 40
(3) ஆம் பிரிவின்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3)
பிரிவின்கமையவும் 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன்
முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின்
அவதானிப்புகள் உள்ளடங்கலான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த
அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால்
2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 61.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,—
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2013),— 1994 ஆம்
ஆண்டின் 11 ஆம் இலக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திச் சட்டத்தின் 40
(3) ஆம் பிரிவின்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3)
பிரிவின்கமையவும் 2016.01.29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன்
முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின்
அவதானிப்புகள் உள்ளடங்கலான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த
அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால்
2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 62.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,— இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2014),— 1984 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை கட்டளைகள் நிறுவனச் சட்டத்தின் 37(3) ஆம் பிரிவிற்கமையவும் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரைக்கமையவும் 2016.12.02 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 63.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,— ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை (2015),— 2005 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபைச் சட்டத்தின் 29(5) ஆம் பிரிவிற்கமையவும், 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் 2017.06.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.11 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 64.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை (2013),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2017.10.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 65.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2017.10.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 66.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2017.10.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 77.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— கம்பஹா விக் கிரமாராச்சி கல்வி நிறுவனம், களனி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான கம்பஹா விக் கிரமாராச்சி கல்வி நிறுவனம், களனி பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 78.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— கொழும்புப் பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்பம் மற்றும் கிராமிய விஞ்ஞான கற்கைகள் நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2017.08.11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான கொழும்புப் பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்பம் மற்றும் கிராமிய விஞ்ஞான கற்கைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 79.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2017.03.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 80.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2017.03.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 81.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் II ஆம் பிரிவின்கமைய 2018.02.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமா.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.03.20 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 82.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்,— தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1975 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் II ஆம் பகுதியின் 14-1A பிரிவின்கமைய 2017.07.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமா.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.05.23 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 83.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்,— தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1975 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் II ஆம் பகுதியின் 14-1A பிரிவின்கமைய 2017.07.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமா.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.05.23 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 84.

தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,— தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2014),— 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகச் சட்டத்தின் 18 ஆம் பிரிவு மற்றும் அரசியலமைப்பின் 154 (6) ஆம் உறுப்புரைக்கமைய, 2017.04.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமா.

(கல்வி மற்றும் மனிதவளங்கள் அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.06.05 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 85.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்,— வரையறுக்கப்பட்ட குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுகள் (2015),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 14(3) உட்பிரிவிற்கமைய பிரிவிற்கமைய, 2018.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வரையறுக்கப்பட்ட குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுகள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.03.06 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 86.

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,— இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1988 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகச் சட்டத்தின் 18 ஆம் பிரிவிற்கமைய 2017.11.11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.03.20 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 87.

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் வருடாந்த அறிக்கை (2014),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) ஆம் பிரிவிற்கமைய 2017.08.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.06.06 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 88.

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1999 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைச் சட்டத்தின் 27 ஆம் பிரிவிற்கமைய 2017.03.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணிகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 94.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 32(3) ஆம் பிரிவிற்கமைய 2018.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(வலுசக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2018.03.20 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 95.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்,— தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2)(இ) ஆம் பிரிவிற்கமைய 2017.10.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.12.08 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 96.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.05.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 97.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய, 2018.07.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 98.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— களனி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.05.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான களனி பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 99.

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2015),— 1999 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சட்டத்தின் 27 ஆம் பிரிவிற்கமைய, 2018.06.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணிகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.08.07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 100.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி கற்கை நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.05.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி கற்கை நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 101.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்,— வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் (இலங்கை) கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2016),— 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 163(2) ஆம் பிரிவிற்கமைய, 2018.05.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் (இலங்கை) கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் செய்வப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 102.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— உயிர் இரசாயனவியல் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2016),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.07.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான உயிர் இரசாயனவியல் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 103.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— மொரட்டுவைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்சுமைய 2018.05.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான மொரட்டுவைப் பல்கலைக்க தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 104.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— மொரட்டுவைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2016),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்சுமைய 2018.07.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான மொரட்டுவைப் பல்கலைக்க தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 105.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவர்,— ஆட்களையும் ஆதனங்களையும் மற்றும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2)(சீ) ஆம் பிரிவிற்சுமைய, 2018.03.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.01.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஆட்களையும் ஆதனங்களையும் மற்றும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(நல்லிணக்க மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மீள் புனரமைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.07.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 106.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் II ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் 2018.05.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 107.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்,— தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2)(சீ) ஆம் பிரிவிற்கமைய, 2016.09.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2017.05.03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 108.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2015),— 1979 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மனித வளங்கள் வலுவூட்டல் நிறுவக வழிகாட்டியின் 23 ஆம் பிரிவு மற்றும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 108(1) ஆம் பிரிவிற்கமைய 2018.07.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 109.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2013),— 1979 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மனிதவள மேம்பாட்டு நிறுவக வழிகாட்டியின் 23 ஆம் பிரிவு மற்றும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 108(1) ஆம் பிரிவிற்கமைய 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2017.05.03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 110.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2012),— 1979 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மனிதவள மேம்பாட்டு நிறுவக வழிகாட்டியின் 23 ஆம் பிரிவு மற்றும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 108(1) ஆம் பிரிவிற்கமைய 2016.01.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2017.05.03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 111.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2016),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.07.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 112.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 110 ஆம் பிரிவிற்கமைய 2018.07.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 113.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர்,— ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் (2016/2017),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) பிரிவின் கீழ் 2018.07.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2017.03.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 114.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.07.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 115.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2016),— 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 31 வது வாசகத்தின் கீழ் 2018.07.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.08.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 116.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 31 வது வாசகத்தின் கீழ் 2018.03.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.08.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 117.

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,— இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டுக்களின் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கெதிரான இணக்கப்பாட்டுச் சட்டத்தின் 30(1) ஆம் வாசகத்தின் கீழ் 2018.08.10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(இளைஞர், விளையாட்டு, கலை மற்றும் பாரம்பரியம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 118.

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,— இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டுக்களின் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கெதிரான இணக்கப்பாட்டுச் சட்டத்தின் 30(1) ஆம் வாசகத்தின் கீழ் 2018.08.10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(இளைஞர், விளையாட்டு, கலை மற்றும் பாரம்பரியம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 119.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்,— இலங்கை மாமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் (2016),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) பிரிவின் கீழ் 2018.05.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை மாமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமா.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 120.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்கத் தொழிற்றுறைக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் 2018.02.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடாந்தக்கால தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமா.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 121.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2011),— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்கத் தொழிற்றுறைக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் 2018.08.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2011.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடாந்தக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையிப்பதியின் அவதானிப்புகள் உள்ளடக்கமான இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமா.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 122.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2012),— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்கத் தொழிற்றுறைக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் 2018.08.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமா.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 123.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.07.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 124.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2014),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவிற்கமைய 2018.02.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.05.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 125.

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்,— இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2015),— 1988 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகச் சட்டத்தின் 18 ஆம் பிரிவிற்கமைய (1999 இல் திருத்தப்பட்ட), 2018.05.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 126.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— இலங்கை பத்திரிகைப் பேரவையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14 ஆம் பிரிவு ஆகியவற்றுக்கமைய, 2018.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை பத்திரிகைப் பேரவையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.08.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 127.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1996 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, புத்தஷ்ராவாக பல்கலைக்கழக சட்ட மூலம் 49 ஆம் பிரிவிற்சுமைய 2018.05.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாசு.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 128.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2016),— 1996 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, புத்தஷ்ராவாக பல்கலைக்கழக சட்ட மூலம் 49 ஆம் பிரிவிற்சுமைய 2018.07.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாசு.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 129.

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015/2016),— 1970 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ், 2018.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2016.03.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாசு.

(வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 130.

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2014/2015),— 1970 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ், 2018.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2015.03.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாசு.

(வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 135.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின்கமைய 2018.08.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.08.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 136.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின்கமைய 2018.08.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.08.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 137.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— அழகியற் கலை பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவுக்கமைய, 2018.05.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான அழகியற் கலை பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2018.09.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 138.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்,— அழகியற் கலை பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2012),— 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் xiii (110) ஆம் பிரிவுக்கமைய, 2016.10.28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான அழகியற் கலை பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2017.12.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 139.

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2013),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2) (சீ) ஆம் பிரிவின்கமைய, 2017.03.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2017.12.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 140.

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2014),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2) (சீ) ஆம் பிரிவிற்கமைய, 2017.03.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2017.12.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 141.

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015),— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2) (சீ) ஆம் பிரிவிற்கமைய, 2017.07.27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணிகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அக்குழுவின் அறிக்கையானது 2017.12.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

* 142.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

* 143.

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 144.

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

145.

சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

146.

இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

147.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

148.

மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

149.

லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

150.

சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

151.

ஆலோகா சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

152.

த இன்ஸ்டிடியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் அக்கவுண்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

153.

ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

154.

இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

155.

டாக்டர். எஸ்.எஸ். குணவர்தன சுதேச ஆயுர்வேத அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.
